

China ops: Indian IT firms in wait-and-watch mode

Development comes in the wake of the India–China border face-off in Galwan

SAI ISHWAR & NEHA ALAWADHI
Mumbai/New Delhi, 19 June

With the India-China border face-off in Galwan Valley of Ladakh disrupting trade relationship between the two sides, the country's IT services companies say they are watching the developments keenly. China as a market is quite small for Indian IT firms at the moment, but they use the country as a delivery base to cater to global clients.

"The industry is in wait and watch mode. This issue with China is not economic. It is a military and territorial issue. We are hopeful the situation will be sorted, sooner than later," said Gagan Sabharwal, senior director (Global Trade Development) at National Association of Software and Service Companies (Nasscom). Decision-making has been slow for the past three months because of travel bans due to Covid-19 and will likely continue to remain so

THE CHINA FACTOR



for some time, he said. Indian IT industry is one of the biggest Indian employers in China, with around 22,000 employees in the country, including locals as well as expatriates. Among the large Indian firms, Infosys has 4,000 employees in the country. Wipro has over 2,000 employees, around 98 per cent which are local. "It is a multi-tangential issue. Indian IT services have a base in China though only to a limited extent," said Sanchit

Vir Gogia, founder and CEO of Greyhound Research. "In the long term, Indian IT players have to tie up with local Chinese partners from a delivery perspective (similar Facebook-Jio deal in India) as even Facebook and Google have not been able to enter China for a long time." In terms of market, Asia accounts for around 8 per cent of the Indian IT sector's exports revenue while sources peg China's contribution at less than 1 per cent. Nasscom has

- Indian IT firms have a small market in China, but they use it to cater to global clients
- Indian IT industry is one of the biggest employers of Indians in China
- Infosys has 4,000 employees in China and Wipro has over 2,000
- India accounts for 8% of Asia's IT sector exports revenue; China's contribution is less than 1%
- Nasscom plans to break into Asian major's IT market to reduce dependence on Europe and US

been trying hard to break into the Asian major's IT market to reduce its dependence on European and the US markets. Since 2018, the industry body has set up three Sino-Indian Digital Collaboration Plaza corridors in Dalian, Guiyang, and Xuzhou in partnership with local municipal corporations springing up opportunities worth \$18 million. Nasscom also temporarily shelved plans of openings fourth corridor in Wuhan due to the pandemic outbreak in December.

HC declines monopoly to ITC and Nestlé on noodles brand names

GIREESH BABU
Chennai, 19 June

Ending a seven-year dispute between two FMCG majors over use of 'Magic Masala' and 'Magical Masala' as expressions to market their noodles brands, the Madras High Court said they are common English and Indian words and both the companies cannot claim monopoly over them as these words are laudatory and common to the trade. The order was issued in a dispute filed by ITC alleging that Nestlé India has used the expression 'Magical Masala' for its instant noodles brand Maggi in 2013. ITC had used the expression 'Magic Masala' with its noodles brand Sunfeast Yippee! in 2010. Justice C Saravanan observed in the order that inroads made by ITC in the instant noodles segment with use of the expression Magic Masala was perhaps on account of the attractive pricing of its instant noodles as compared to Nestle. It was also on account of the fact that ITC has a very strong market and brand presence. Both the companies cannot claim monopoly over the laudatory words 'Magic', 'Magical' along with common word 'Masala' to the exclusion of one another, the court said. "Therefore, neither the plaintiff (ITC) nor the defendant (Nestle) can dissect



Nestlé	ITC
Turnover grew from ₹0.02 crore in 1972 to ₹2,377 crore in 2012 Maggi brand products	Launched Sunfeast Yippee! Magic Masala & Classic Masala variants of noodles in 2010
Earlier, Nestlé informed the court that it has 80% of the instant noodles market share	Captured 12.5% share in instant noodles sector within 3 years
	Approached Madras HC in 2013 against the mark Magical Masala

IN 2015, COURT ISSUED AN INTERIM INJUNCTION AGAINST NESTLÉ USING THE MARK

a portion of a label and claim monopoly over it. As such, the plaintiff cannot claim monopoly over the expression 'Magic Masala,' said the Judge. "In fact, if the plaintiff had filed a trademark application to register the expression 'Magic Masala' as a word mark, it would have been rejected by the Trade Mark Registry under Section 9 of the Trade Marks Act, 1999," he added. ITC, in its petition in 2013, claimed that the noodles with the expression Magic Masala was a runaway success and had cornered about 12.5 per cent of the market share in the instant noodles segment with-

in three years. It entered the instant noodles market with two variants – Yippee! Magic Masala and Classic Masala. While Nestle's brand has been the market leader with 75-80 per cent share in the segment, it was threatened by the rival brand, alleged ITC. It probably adopted the similarly sounding expression Magical Masala to create confusion in the minds of customers and pass off its brand to the customer instead of the Yippee! brand. It sought the court to issue a permanent injunction against Nestlé for using the expression Magical Masala.

97% Indians will not buy Chinese goods: Survey




With anti-China rhetoric surging higher, a recent survey on imports from China shows that an overwhelming majority of Indians want punitive steps to be taken against the neighbouring country. The survey conducted by LocalCircles of over 32,000 Indians across 235 districts shows that people are planning to deal a blow to the Chinese economy by boycotting firms


from the country for a year. Not only a 200% import duty on all goods and services from China, Indians want mandatory labelling of Chinese products by regulators in India. However, many Indian firms said Chinese efficiency is ahead of India's and, thus, steep import duties should be restricted to finished goods only.

ARNAB DUTTA


A large majority plans to boycott Chinese firms Are you willing to boycott firms like Xiaomi, Vivo, TikTok, etc?




Unwilling to buy from Chinese brands for 1 year Are you willing to boycott all Chinese brands for next 1 year?




Want heavy import duty on Chinese goods Should India impose 200% import duty on China items?



Want China-label on products Should all China goods bear Indian standard certification?



Source: LocalCircles



THE RAMCO CEMENTS LIMITED

Regd. Office: “Ramamandiram”, Rajapalayam - 626 117.
Corporate Office: 98-A, Dr.Radhakrishnan Salai, Chennai 600 004.
CIN : L26941TN1957PLC003566; Email : ksn@ramcocements.co.in

EXTRACT OF AUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH 2020

Rs. in Lacs

S. No.	Particulars	Quarter Ended			Year Ended	
		Audited	Un-Audited	Audited	Audited	Audited
		31-03-2020	31-12-2019	31-03-2019	31-03-2020	31-03-2019
1	Total Revenue	140390	129000	154577	542280	518730
2	Net Profit for the period before Tax	18521	11089	24392	79224	71807
3	Net Profit for the period after Tax	14308	9460	16491	60414	51072
4	Total Comprehensive Income for the period after tax (Comprising Net Profit for the period after tax and Other Comprehensive Income after tax)	13618	9587	16178	59918	50964
5	Paid up Equity Share Capital				2356	2356
6	Other Equity				497779	451344
7	Net worth				500135	453700
8	Paid up Debt Capital				302409	163692
9	Capital Redemption Reserve				163	163
10	Debt-Equity Ratio (in multiples)				0.60	0.36
11	Debt Service Coverage Ratio (in multiples)				2.89	4.41
12	Interest Service Coverage Ratio (in multiples)				5.57	9.55
13	Earnings Per share of Re. 1/- each (Rs.) (Not Annualized)					
	Basic:	6	4	7	26	22
	Diluted:	6	4	7	26	22

Notes:

- The above is an extract of the detailed format of Quarter / Year ended financial results that has been filed with Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarter / Year ended financial results are available on the Bombay Stock Exchange website www.bseindia.com, the National Stock Exchange website www.nseindia.com and on the Company's website www.ramcocements.in
- The above consolidated audited results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their Meetings held on 19-06-2020.
- Key Standalone financial information

Particulars	Quarter Ended			Year Ended	
	Audited	Un-Audited	Audited	Audited	Audited
	31-03-2020	31-12-2019	31-03-2019	31-03-2020	31-03-2019
Total Revenue	140127	128643	154347	540564	517471
Net Profit before tax	18574	11014	24666	78721	71558
Net Profit after tax	14617	9480	16537	60109	50589

4. The Board of Directors have declared interim dividend of Rs.2.50 per equity share on 03-03-2020. Accordingly the Company has paid Rs.7107 Lacs including Dividend Distribution Tax towards interim dividend. The Board of Directors have recommended this to be the total dividend for the year 2019-20. The Company has paid dividend of Rs.3/- share amounting to Rs.8528 Lacs including Dividend Distribution Tax for the year 2018-19.

5. The figures for the quarter ended 31-03-2020 and 31-03-2019 are the balancing figures between audited results in respect of full financial year and published year to date upto the third quarter of the relevant financial year.


6. The previous period figures have been re-grouped/re-stated wherever necessary.

Chennai
19-06-2020

For THE RAMCO CEMENTS LIMITED
P.R. VENKETRAMA RAJA
CHAIRMAN AND MANAGING DIRECTOR

Ramco Systems Limited

Registered Office : 47, PSK Nagar, Rajapalayam - 626 108.
Corporate Office : 64, Sardar Patel Road, Taramani, Chennai - 600 113.
CIN: L72300TN1997PLC037550 E-mail: investorcomplaints@ramco.com www.ramco.com



Extract of Consolidated Financial Results for the Quarter & Year Ended March 31, 2020

Particulars	Quarter Ended						Year Ended			
	March 31, 2020		December 31, 2019		March 31, 2019		March 31, 2020		March 31, 2019	
	Audited (Refer note)		Unaudited		Audited (Refer note)		Audited		Audited	
	Rs. Min.	USD Min.	Rs. Min.	USD Min.	Rs. Min.	USD Min.	Rs. Min.	USD Min.	Rs. Min.	USD Min.
1 Total income from operations	1,355.06	18.97	1,492.35	21.11	1,437.98	20.52	5,780.87	82.33	5,517.98	79.75
2 Net profit / (loss) for the period (before tax, exceptional items)	20.21	0.25	112.04	1.59	140.37	2.01	337.15	4.80	423.72	6.12
3 Net profit / (loss) for the period before tax (after exceptional items)	20.21	0.25	112.04	1.59	140.37	2.01	337.15	4.80	423.72	6.12
4 Net profit / (loss) for the period after tax (after exceptional items)	(54.54)	(0.80)	59.36	0.85	89.66	1.29	109.18	1.55	169.11	2.44
5 Total comprehensive income for the period (comprising profit / (loss) for the period (after tax) and other comprehensive income (after tax))	100.09	(3.31)	34.76	(0.34)	71.97	1.84	280.68	(3.27)	230.13	(1.99)
6 Equity share capital (face value of Rs.10 each)	306.39	6.05	306.35	6.05	306.28	6.05	306.39	6.05	306.28	6.05
7 Reserves (excluding revaluation reserve) as shown in the Balance Sheet							5,751.86	74.70	5,469.40	77.94
8 Earnings per share for the period (before and after extraordinary items) of Rs.10 each, in Rs. and USD: (Annualised only for yearly figures)										
Basic	(1.91)	(0.03)	1.89	0.03	2.86	0.04	3.32	0.05	5.36	0.08
Diluted	(1.91)	(0.03)	1.89	0.03	2.86	0.04	3.32	0.05	5.36	0.08

Notes:


- The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Company's website at www.ramco.com and BSE website www.bseindia.com and NSE website www.nseindia.com.
- The above financial results of the Company were reviewed by the Audit Committee and approved by the Board of Directors in its meeting held on June 19, 2020. The Consolidated Financial Results are prepared in accordance with the Indian Accounting Standards (Ind-AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with the relevant rules issued thereunder. The Auditors have carried out an audit of Consolidated Results of the Company for the year ended March 31, 2020 and have expressed an unqualified audit opinion.
- Key numbers of Standalone Financial Results of the Company for the Quarter & Year ended March 31, 2020 are as below:

Particulars	For the Quarter Ended			Audited for the Year Ended	
	March 31, 2020	December 31, 2019	March 31, 2019	March 31, 2020	March 31, 2019
	Audited (Refer note)	Unaudited	Audited (Refer note)		
Total income from operations	757.80	732.55	820.06	3,197.56	3,245.01
Profit / (loss) before tax	126.18	108.47	133.28	612.86	735.38
Net profit / (loss) after tax	(135.95)	81.87	91.37	248.91	518.86
Total comprehensive income for the period (comprising profit / (loss) for the period (after tax) and other comprehensive income (after tax))	(149.57)	74.95	93.42	224.28	502.96

4 Figures for the previous period(s) have been regrouped / restated wherever necessary to make them comparable with the figures for the current period(s). Figures for the quarter ended March 31, 2020 and 2019 are the balancing figures between audited figures in respective full financial years and published year to date figures upto the third quarter of the respective financial years.

Place: Chennai
Date: June 19, 2020

By Order of the Board
For Ramco Systems Limited
P.R. Venketrama Raja
Chairman



PTC India

Extract of Standalone/ Consolidated Financial Results for the Quarter and year ended March 31, 2020

(Figures in ₹ Lakhs, unless otherwise indicated)

Particulars	Standalone					
	Quarter ended			Year ended		
	31.03.2020	31.12.2019	31.03.2019	31.03.2020	31.03.2019	
	(Un-audited)	(Un-audited)	(Un-audited)	(Audited)	(Audited)	
Total revenue from operations	3,25,526	3,46,455	2,65,129	16,44,297	13,49,565	
Profit before tax and exceptional items	8,705	7,871	8,308	42,366	39,745	
Profit before tax and after exceptional items	8,605	7,859	8,310	42,253	39,748	
Net Profit after tax	6,417	5,827	5,386	32,011	26,232	
Total Comprehensive Income after tax	6,479	5,832	6,015	32,069	24,965	
Paid-up equity share capital (Face value of ₹ 10 per share)	29,601	29,601	29,601	29,601	29,601	
Other equity (excluding Revaluation Reserves)				3,21,718	3,03,236	
Net worth				3,51,319	3,32,837	
Earning Per Share						
Basic (amount in ₹)	2.17	1.97	1.82	10.81	8.86	
Diluted (amount in ₹)	2.17	1.97	1.82	10.81	8.86	

(Figures in ₹ Lakhs, unless otherwise indicated)

Particulars	Consolidated					
	Quarter ended			Year ended		
	31.03.2020	31.12.2019	31.03.2019	31.03.2020	31.03.2019	
	(Un-audited)	(Un-audited)	(Un-audited)	(Audited)	(Audited)	
Total revenue from operations	3,63,452	3,82,977	3,03,350	18,10,081	15,15,508	
Profit before tax and exceptional items	8,121	11,204	12,940	59,047	74,420	
Profit before tax and after exceptional items	8,020	11,192	12,942	58,933	74,423	
Net Profit after tax	4,796	6,349	7,426	40,606	48,975	
Total Comprehensive Income after tax	4,698	6,292	6,833	40,419	44,345	
Paid-up equity share capital (Face value of ₹ 10 per share)	29,601	29,601	29,601	29,601	29,601	
Other equity (excluding Revaluation Reserves)				3,89,144	3,66,592	
Net worth				4,18,745	3,96,193	
Earning Per Share						
Basic (amount in ₹)	1.54	1.64	2.07	12.42	14.37	
Diluted (amount in ₹)	1.54	1.64	2.07	12.42	14.37	

Notes:

- The above is an extract of the detailed format of the Standalone and Consolidated Financial Results filed with the Stock Exchanges for the quarter / year ended March 31, 2020 under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015, as amended. The full format of the aforesaid Financial Results are available on the Stock Exchange website (www.nseindia.com) and company's website www.ptcindia.com.
- These results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under Section 133 of the Companies Act, 2013 and other Recognised Accounting Practices and Policies to the extent applicable.
- The above financial results were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on June 19, 2020 and have been audited by the Statutory Auditors of the Company.
- The board has recommended the dividend @ 55% (₹ 5.50 per equity share) on 29.60.08.321 fully paid up equity share of ₹ 10 each.

Place: New Delhi
Date: June 19, 2020

(Deepak Amitabh)
Chairman & Managing Director

PTC India Limited

(CIN : L40105DL1999PLC099328)

Registered Office: 2nd Floor, NBCC Tower, 15 Bhikaji Cama Place, New Delhi - 110 066

Tel: 011- 41659500, 41595100, 46484200, Fax: 011-41659144,
E-mail: info@ptcindia.com, Website: www.ptcindia.com

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதார மீட்பு நடவடிக்கை குறித்து 2 நாள் சர்வதேச கருத்தரங்கு: சாய்ராம் நிர்வாக இயல் கல்லூரி ஏற்பாடு

சேர்மன் சாய்பிரகாஷ் லியோ முத்து துவக்கினார்



சென்னை, ஜூன்.20- "கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய, உலக பொருளாதார மீட்பு நடவடிக்கை திட்டங்கள்" பற்றிய சர்வதேச கருத்தரங்கு ஆன்லைனில் 2 நாள் நடத்த இதன் சேர்மன் சாய்பிரகாஷ் லியோ முத்து ஏற்பாடு செய்து இதை சாய்ராம் குரூப் என்ஜினீயரிங் கல்லூரிகள், சாய்ராம் நிர்வாக கல்வி இன்ஸ்டிடியூட் சார்பில் துவக்கி வைத்தார்.

"கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய, உலக பொருளாதார மீட்பு நடவடிக்கை திட்டம் பற்றி பேசுகையில், நாட்டின் மக்களின் நிதி பிரச்சனையை விட, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க வேண்டும். பொது மக்களின் பொருளாதார வளர்ச்சி பாதித்தாலும், தனி நபர் பாதிப்பு அதிகம் இல்லை. அரசின் தொடர் நடவடிக்கை மூலம் பொருளாதாரம் வளர வாய்ப்பு உள்ளது.

மக்கள் மிரளாமல், பொருளாதார சுருக்கலை சீர் செய்ய நடப்பிக்கையுடன் இருக்க வேண்டும். பிரச்சனையை தீர்க்க மக்கள் சிந்திக்க வேண்டும்.

செல்வுகளை குறைக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்த்து வேண்டும் என்ற அவரது சொற்பொழிவு நிர்வாக இயல்துறை மாணவர், ஆசிரியர்களுக்கு உதவியாக இருந்தது என்றார் சாய்பிரகாஷ் லியோ முத்து. அதோடு அரியானா அன்சாய் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.என்.எஸ்.குமார் சிறப்பு சொற்பொழியாற்றியதை

பாராட்டினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டு செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக பேராசிரியை ரோஸ்லினை சேருண்டு முக்கிய உரையாற்றினார். இவர் பேசுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்கள் மீள நடவடிக்கைகளை விவரித்தார். ஊழியர் நிர்வாகம் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும். 5 முக்கிய அம்சங்களை செயல்படுத்த வலியுறுத்தினார்.

சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ஏ.ராமசுந்திர பிரசாத் வரவேற்றார். சாய்ராம் நிர்வாக கல்வி இன்ஸ்டிடியூட் டைரக்டர் கே.மாறன் சொற்பொழிவாளர்களை அறிமுகப்படுத்தினார்.

இந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளின் 500 மாணவர் ஆன்லைனில் கலந்து கொண்டனர். பல்வேறு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. சிறந்த கட்டுரைகளுக்கு உடனடியாக பரிசு வழங்கப்பட்டது. எம்.பி.ஏ. கல்வித்துறை ஆர்.ஜெயலட்சுமி நன்றி தெரிவித்தார்.

நானை சர்வதேச யோகா தினம்

கொடிய நோயிலிருந்து நம்மை காக்கும் யோகாசனம்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூச்சுப் பயிற்சி

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை 2015ம் ஆண்டில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகாவின் பெருமைகள் உலகம் முழுவதும் பரவி வருகின்ற காலம் இது. தற்போது யோகா கலையை வெளிநாட்டு மக்களும் ஆர்வமாக பயின்று வருகின்றனர்.

நமது பாரத பூமியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் வாழும் முறையில் பண்பாடு, கலாச்சாரம், மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம் கலந்து உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கோட்பாட்டில் இயற்கையை ஒத்த முறைகளில் நோய்களை தீர்த்தனர். 3000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமயலும், பதஞ்சலி மகர்ஷியும் யோகக் கலைக்கு சூத்திரங்களை வகுத்து வைத்துள்ளனர்.

ஆரம்ப கட்டத்தில் ஆண்கள் மட்டுமே யோக ஆசனங்களை செய்து வந்தனர். ஆனால் யோகா என்பது அனைவருக்கும் பொதுவானது.

தினசரி வாழ்வில் சூரிய வழிபாடும், சூட்சும தேசத்தில் இயற்கையில்

யோகாசன பேராசிரியர் டாக்டர் ஜி.டி. அன்பரசன்
நிறுவனர், செயலாளர், தமிழ்நாடு மாநில யோகாசன வளர்ச்சி சங்கம்
போன் : 9840560066



சுறுசுறுப்பாகவும் இருக்க செய்கிறது. அது மட்டுமல்லாமல் ஆஸ்திமா, உடல் நடுக்கம், மூக்கடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும், இரத்தத்தில் அமிலம் குறைவாகவும் இருக்க செய்கிறது. அது மட்டுமல்லாமல் உடலின் உள் உறுப்புகளை முழுமையாக காத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

சக்திகள் மேலோங்கிட தியானம், யோகாப் பயிற்சி, பிராணாயாமப் பயிற்சிகளையும் செய்து உடலையும் உயிரையும் வளர்த்து வந்தனர். மனதை பக்குவப்படுத்தி உறுதியோடு செல்வப்பட தியான முறைகளும், 'மூச்சு' என்ற 'உயிர்' ஆற்றலை வளர்த்திட பிராணாயாம பயிற்சிகளும், உடலை நோயின் பிடியிலிருந்து காத்திட ஆசனப் பயிற்சிகளையும் வகுத்துள்ளனர். யோகக் கலையை தினமும் 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் வாழ்வில் கொடிய நோய்கள் தாக்காமல் நம்மை காக்கும் கவசமாக யோகக் கலை துணை நிற்கும்.

மூச்சுப்பயிற்சி
யோகாப்பயிற்சி பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி உயிர் ஆற்றலை மேம்படுத்தும் பயிற்சியாகும். இதனை தினமும் செய்யும் போது மூளையிலுள்ள நரம்பணுக்களில் பிராண சக்தி மேலோங்கி என்றும் இளமையோடும்,

ஏற்கனவே இருந்தால் அவை பாடிப்படியாக குறையவும் செய்கிறது. இது மட்டுமல்லாமல் உடலின் உள் உறுப்புகளை முழுமையாக காத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

தியானம்
தியானம் செய்வதால் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க செய்கிறது. இது கவலை, மன அழுத்தம், கோப உணர்ச்சி, மன நடுக்கம் ஆகியவற்றை போக்குகின்றன.

ஆகவே இனியும் காலத்தையும், வயதையும் சுருத்தில் கொள்ளாமல் இன்றே, இப்பொழுதே யோகக் கலையை நன்றாக கற்றுக் கொண்டு புதியதோர் யோக வாழ்க்கை துவங்க சர்வதேச யோகா தினத்தில் உறுதியேற்போம்.

சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளுக்கு வெண்டிலேட்டர், பாதுகாப்பு கவச ஆடைகள்

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் ரோட்டரி கிளப் தலைவி விஜயா பாரதி வழங்கினார்

சென்னை, ஜூன்.19- சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளுக்கு சென்னை ரோட்டரி கிளப் சார்பில் 'கொரோனா வைரஸ்' பாதிப்பு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ சாதனங்களான வெண்டிலேட்டர்கள், பாதுகாப்பு கவச ஆடைகள், ஆக்ஸிஜனேட்டர் கருவிகள் போன்றவற்றை சென்னை ரோட்டரி கிளப் தலைவி பாக்டர் விஜயா பாரதி ரங்கராஜன் தலைவருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கூபில் சிட்டிலே, அசோக் தாக்கர் ஆகியோர் இந்த மருத்துவ கருவிகளை தமிழக அரசு மருத்துவத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.

சென்னை ரோட்டரி கிளப் தலைவி பாக்டர் விஜயா பாரதி பேசுகையில், இந்த மருத்துவ சாதனங்கள் மதிப்பு ரூ.1.50 கோடி ஆகும். சென்னை ரோட்டரி கிளப், அமெரிக்க ரோட்டரி கிளப் அமைப்புகளின் உலக நன்கொடை திட்டம் கீழ் ரோட்டரி இன்டர்நேஷனல் இதை வழங்கியுள்ளது என்றார்.

அமெரிக்க பாரஸ்ட் ஸ்டித் பவுண்டைன் லேக் மற்றும் மரியான்வி ரோட்டரி கிளப்புகள் கூட்டாக இந்த



நன்கொடை வழங்கியது என்றார். இந்த மருத்துவ கருவிகள் சென்னை அரசு மருத்துவமனைகளான ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, எழும்பூர் மகளிர் மருத்துவமனை, கீழ்பாக்கம், ஓமந்தூரார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.

சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு இந்த நவீன கருவிகள் அதிகம் தேவைப்பட்டதால், சென்னை ரோட்டரி கிளப் இந்த சாதனங்களை வழங்கியது என்றார் பாக்டர் விஜயா பாரதி ரங்கராஜன்.

சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு இந்த நவீன கருவிகள் அதிகம் தேவைப்பட்டதால், சென்னை ரோட்டரி கிளப் இந்த சாதனங்களை வழங்கியது என்றார் பாக்டர் விஜயா பாரதி ரங்கராஜன்.

ஆரணி அம்மா உணவகத்திலிருந்து ஏழை மக்களை தேடிச் சென்று உணவு வழங்க பேட்டரி வாகனம்: வி.எஸ்.எல் நிறுவனம் வழங்கியது

ஏழை மக்களை தேடிச் சென்று உணவு வழங்க பேட்டரி வாகனம்: வி.எஸ்.எல் நிறுவனம் வழங்கியது

ஆரணி, ஜூன் 18- தமிழகத்தில் முதல்முறையாக ஆரணி நகராட்சி அம்மா உணவகத்திற்கு பேட்டரி மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனத்தில் உணவை வீடுதேடி சென்று வழங்கும் திட்டத்திற்கு பேட்டரி வாகனத்தை வி.எஸ்.எல் நிறுவனம் சார்பில் நிறுவனர் அரிகிருஷ்ணன் நகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அம்மா உணவகம் இயங்கி வருகின்றது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தினமும் சுமார் 2ஆயிரம் பேருக்கு அமைச்சர் சேலர்.எஸ். இராமச்சந்திரன் தன்னுடைய சொந்த செலவில் உணவு வழங்கி வருகின்றார்.



மேலும் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வரும் உணவை பெறுவதற்கு ஒரு சில பொதுமக்கள் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியது. இதனால் வேலூர் வி.எஸ்.எல் இண்டஸ்ட்ரில் நிறுவனம் 2லட்சத்து 70ஆயிரம் மதிப்பீட்டில் பேட்டரி மூலம் இயங்கும் 3சக்கர வாகனத்தை தமிழகத்திலேயே முதன் முறையாக ஆரணி நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்திற்கு வி.எஸ்.எல் நிறுவனர் அரிகிருஷ்ணன் என்பவர் ஆரணி

நகராட்சி அருகே உள்ள அம்மா உணவகத்தில் ஆரணி நகராட்சி ஆணையர் அசோக்குமாரிடம் வழங்கினார்.

இதில் ஆரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள குறுகிய தெருவிலும் சென்று உணவின்றி வருமையிலும் வாடிவரும் ஏழைகளையோருக்கு அம்மா உணவகம் சார்பில் உணவை வழங்குவதற்கு ஏற்றவாறு தமிழகத்தில் முதன்முதலாக வி.எஸ்.எல் நிறுவனம்

வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து நடமாடும் மருத்துவ பரிசோதனை தடுப்பு மைய பேட்டரி வாகனம், நடமாடும் குடிநீர் வாகனம், மருந்து தெளிப்பான், கை சுழலும் திரவம் உள்ளிட்ட மூன்று சக்கர பேட்டரி வாகனம் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வி.எஸ்.எல். நிறுவன மேலாளர் அரிகிருஷ்ணன் தெரிவித்தார்.

சுகாதார ஆய்வாளர் குமரவேல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட நிர்வாக நடுவர் நீதிமன்றம், கள்ளக்குறிச்சி

பி.இ.சி.ப.வ.எண்.அ/1189/2019 மல்லிகா, க/பெ.மா.ரி.கா.பி.என். தொட்டியம் கிராமம், சின்னசேலம் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம் ...மனுதாரர் அறிவிப்பு:

மனுதாரர் மல்லிகா என்கிற நான், எனது மகன் அபிஷேக் என்பவர் தொட்டியம் கிராமத்தில் 06/08/2006 ல் பிரதமர் அன்பை கவனக் குறைவாக பதிவு செய்யாமல் இருந்து விட்டபடியால் மேற்படி எனது மகன் அபிஷேக் என்பவரின் பிறப்பு சான்று பள்ளி மேல் படிப்பிற்குத் தேவையான பருவதரம் மேற்படி எனது மகன் அபிஷேக் என்பவரின் பிறப்பு சான்று கோட்டு மேற்படி நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளேன். இம்மனுவின் மீது எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் மேற்படி நீதிமன்றத்தில் நேரிலோ அல்லது எழுத்து மூலமோ ஆஜராகி தங்களுடைய ஆட்சேபனைகளை இந்த விளம்பரம் வெளியான 15 நாட்களுக்குள் தெரிவித்துக் கொள்ள வேண்டும். தவறினால் எனது மனுவின் மீது எவ்வித ஆட்சேபனையும் இல்லை என மேற்படி நீதிமன்றத்தால் ஒரு தலைப்படி சமராக சான்று வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும்.

மா.மல்லிகா, மனுதாரர்.

சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட நிர்வாக நடுவர் நீதிமன்றம், கள்ளக்குறிச்சி

பி.இ.சி.ப.வ.எண்.அ/154/2020 சையத்ஜெலாணி, த/பெ.சையத்ஜெலாணி, புத்திராபட்டி கிராமம், சங்கராபுரம் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம் ...மனுதாரர் அறிவிப்பு:

மனுதாரர் சையத்ஜெலாணி என்கிற நான், எனது மகன் சையத்ஜெலாணி என்பவர் புத்திராபட்டி கிராமத்தில் 21/05/1981 ல் பிரதமர் அன்பை கவனக் குறைவாக பதிவு செய்யாமல் இருந்து விட்டபடியால் மேற்படி எனது மகன் சையத்ஜெலாணி என்பவரின் பிறப்பு சான்று அரக அத்தியாவசிய கொள்கை திட்டங்களுக்குத் தேவையான பருவதரம் மேற்படி எனது மகன் சையத்ஜெலாணி என்பவரின் பிறப்பு சான்று கோட்டு மேற்படி நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளேன். இம்மனுவின் மீது எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் மேற்படி நீதிமன்றத்தில் நேரிலோ அல்லது எழுத்து மூலமோ ஆஜராகி தங்களுடைய ஆட்சேபனைகளை இந்த விளம்பரம் வெளியான 15 நாட்களுக்குள் தெரிவித்துக் கொள்ள வேண்டும். தவறினால் எனது மனுவின் மீது எவ்வித ஆட்சேபனையும் இல்லை என மேற்படி நீதிமன்றத்தால் ஒரு தலைப்படி சமராக சான்று வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும்.

சை.சையத்ஜெலாணி, மனுதாரர்.

ராம்கோ சிட்லம்ஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: 47, பிளஸ்கே நகர், ராஜபாளையம்-626 108.
கார்ப்பரேட் அலுவலகம்: 64, சர்தார் பட்டேல் ரோடு, தரமணி, சென்னை-600 113.
CIN: L72300TN1997PLC037550 E-mail : investorcomplaints@ramco.com Website: www.ramco.com

மார்க் 31, 2020-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்									
விவரங்கள்	முடிந்த காலாண்டு		மார்க் 31, 2019		முடிந்த ஆண்டு		மார்க் 31, 2019		
	தணிக்கையானது (குறிப்பை பார்க்க)	தணிக்கையானது (குறிப்பை பார்க்க)	தணிக்கையானது (குறிப்பை பார்க்க)	தணிக்கையானது (குறிப்பை பார்க்க)	தணிக்கையானது (குறிப்பை பார்க்க)	தணிக்கையானது (குறிப்பை பார்க்க)	தணிக்கையானது (குறிப்பை பார்க்க)		
	Rs. Min.	USD Min.	Rs. Min.	USD Min.	Rs. Min.	USD Min.	Rs. Min.	USD Min.	
1. செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	1,355.06	18.97	1,492.35	21.11	1,437.98	20.52	5,780.87	82.33	
2. காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு அபிவிருத்திக்கு முன்)	20.21	0.25	112.04	1.59	140.37	2.01	337.15	4.80	
3. வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு அபிவிருத்திக்கு பின்)	20.21	0.25	112.04	1.59	140.37	2.01	337.15	4.80	
4. வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு அபிவிருத்திக்கு பின்)	(54.54)	(0.80)	51.36	0.85	89.66	1.29	109.18	1.55	
5. காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	100.09	(3.31)	34.76	(0.34)	71.97	1.84	280.68	(3.27)	
6. சம பங்கு மூலதனம் (முகமிடப்பு ஒவ்வொன்றும் ரூ.10/-)	306.39	6.05	306.35	6.05	306.28	6.05	306.39	6.05	
7. நிதிநிலை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள ரிசர்வுகள் (மறுமதிப்பீடு நீங்கலான ரிசர்வுகள்)							5,751.86	74.70	
8. காலத்திற்கான ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அபிவிருத்திக்கு முன் மற்றும் பின்) ரூபாய் மற்றும் அமெரிக்க டாலரில் ஒவ்வொன்றும் ரூ.10 (வருடந்திரம் ஆண்டு கணக்கிற்கு மட்டும்)									
அடிப்படை	(1.91)	(0.03)	1.89	0.03	2.86	0.04	3.32	0.05	
பலமிழந்தது	(1.91)	(0.03)	1.89	0.03	2.86	0.04	3.32	0.05	

குறிப்பு

- SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்ச்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் www.ramco.com மற்றும் பிஎஸ்இ இணையதளம் www.bseindia.com மற்றும் என்எஸ்இ இணையதளம் www.nseindia.com-ல் உள்ளது.
- மேற்கண்ட முடிவுகள் கம்பெனியின் தணிக்கை குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, ஜூன் 19, 2020 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. கம்பெனியின் 2013, பி.வி.டி 133ன் கீழ் அது இரண்டு தொடர்புடைய விதிகளின்படி இந்திய கணக்கியல் தரநிலை (இன்டர்-எஸ்ட்)ன்படி ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மார்க் 31, 2020ல் முடிந்த ஆண்டிற்கான கம்பெனியின் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளை தணிக்கையாளர்கள் தயாரித்து மாற்றியல்லாத தணிக்கை கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
- மார்க் 31, 2020-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான கம்பெனியின் நிதிநிலை முடிவுகளின் முக்கிய விவரம்

விவரங்கள்	முடிந்த காலாண்டு		தணிக்கையான முடிந்த ஆண்டு	
	மார்க் 31, 2020	டிசம்பர் 31, 2019	மார்க் 31, 2019	மார்க் 31, 2020
	தணிக்கையானது (குறிப்பை பார்க்க)	தணிக்கையானது (குறிப்பை பார்க்க)	தணிக்கையானது (குறிப்பை பார்க்க)	தணிக்கையானது (குறிப்பை பார்க்க)
செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	757.80	732.55	820.06	3,197.56
வரிக்கு முன் லாபம்/(நஷ்டம்)	126.18	108.47	133.28	612.86
வரிக்கு பின் நிகர லாபம்/(நஷ்டம்)	(135.95)	81.87	91.37	248.91
காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	(149.57)	74.95	93.42	224.28

4. நடப்பு கால ஒப்பீடு நோக்கீட்டிற்காக எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் கட்டந்த கால கணக்குள் மறுவகைப்படுத்தப்பட்டு மற்றும் திருப்ப எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மார்க் 31, 2020 மற்றும் 2019ல் முடிந்த காலாண்டுக்கான முடிவுகள் முழு நிதி ஆண்டுகளுக்கான தணிக்கையான முடிவுகள் மற்றும் நிதி ஆண்டுகளின் மூன்றுவது காலாண்டுக்கான வெளியிடப்படாத கணக்குகள் இடையே சமன் செய்யப்பட்டவையாகும்.

இடம்: சென்னை
தேதி: ஜூன் 19, 2020

இயக்குனர்கள் குழு உத்தரவுப்படி ராம்கோ சிட்லம்ஸ் லிமிடெட்டிற்காக P.R. வெங்கட்ராம ராஜா சேர்மன்